



NOVEMBER 27, 1894

# THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

**NOTICE.**—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරැකුණයන් අලුලැගූ සිමට ප්‍රවීත්ස්වේහාම් හෝ හොරබුවක හෙයා ඇස්මට ප්‍රවීත්ස්වේහාම් හෝ දින්ට්වන් කරන් ඇයෙකුව පොලිස්සියේ දිනස්සෑය්වර් ජයරුංකාධික සියලු හැඳින්දවත් සෙදෙන්වා ඇතුළු. සම් හෙයා බ්‍රිත්වක් යෙකු වෙති සම්බුද්ධාන්ත බහුව විරුව පැමිනිලියාන්ව සෙදෙන්වා ඇතුළු. පැහැදිලියා රිස්සාරදිය ඇලුල්මට භාෂි පොලිස්සියේ දිනස්සෑය්වර් ජයරුංකාධික මෙයින් ලැබුවයි.

**அற்றவாளியைப் பிடித்தலே** அல்லது **கிருட்டிடமைகளை** கண்டிப்பிடித்தலே ப்பற்றி அறிவிக்கிறவருக்கும் பொலிஸ் இன் பெக்டர் ஜன்றவினது சிபாரிசின்பேரில் நன்றொடை கண்டத்தும், கிருட்டிடமைகளை வைத்திருப்பவருக்கு விடோதமாய் வழக்கு வைக்கப்படும். தப்பிப்போன மறியற்காரரைப் பிடித்த லுக்கு வருமதி மறியல்வீட்டுண்வெக்டர் ஜன்றவிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்.

**REWARD NOTICE.**

**W**HEREAS it has been represented to Government by the Hon. the Attorney-General that Demuni Brampiel de Soysa *alias* Brampiel Appu (a description of whom is annexed), stands charged with the murder on October 28, 1894, at Hipanwatte in Bentota-Wallalawiti korale, of Leanagamage John Appu ; and whereas the said Demuni Brampiel de Soysa *alias* Brampiel Appu has fled from justice : a reward of Rs. 100 is hereby offered to any person or persons who shall, within three months from the date hereof, give such information as shall lead to the apprehension of the said Demuni Brampiel de Soysa *alias* Brampiel Appu.

By His Excellency the Governor's command,  
E. NOEL WALKER,  
Colonial Secretary.

Colonial Secretary's Office,  
Colombo, November 22, 1894.

*Description referred to.*

**Demuni Brampiel de Soysa alias Brampiel Appu** ; is a Sinhalese ; religion, Buddhist ; occupation, cultivator ; age, about 22 years ; height, about 5 ft. ; make, stout ; complexion, dark brown ; nose, ordinary ; mouth, wide ; teeth, well set ; eyes, ordinary ; hair, black, tied in a knot ; slight whiskers and beard ; has a scar on the upper lip ; birthplace, Balapitiya in Galle District ; keeps a mistress at Hipanwatte ; is well known to Police Officer and the Peace Officer of Balapitiya and the Vidane-arachchi of Karandeniya.

## STOLEN.

**O**N November 18, 1894, from the owner's bungalow at Panetuduwa, Nawalapitiya: 2 deer horns.  
Owner, Mrs. Edema.

On November 19, 1894, from the owner's residence at Bandarawela : 2 small saucepans, 1 kettle, 1 zinc bucket, 1 white spotted cock and 4 black and white hens. Owner, Mr. H. Askin.

MISSING.

**PUNCHA**, of Kotte : is missing since November 8, 1894 ; is a Sinhalese ; about 8 years of age ; height, about 4 ft ; complexion, brown ; nose and mouth, ordinary ; teeth, well set ; hair, cut short ; birthplace, Sirimalwatta in Kandy.

## ରୈଟିଲ୍ ଜିଯାକା ବୈଳେଣ୍ଟୁ.

**ଭେଟ୍ ପାଇଁ ରୁଦ୍ଧିଷ୍ଠୁରୁଦ୍ଧିକ ଦ୍ଵାରା ଲାଦ ଦେଖିଲି  
ତିରମିଳିଯେଲ୍ ଦେ ହୋଇଦୁ ନୋହୁବୀ ତିରମିଳି  
ଯେଲ୍ ଅପ୍ରକ୍ରିୟା ବେଳେମୁକ୍ତ ପଲାଲା ତିରିକେରାରେଲ୍ ନିର୍ମିତ  
ବନ୍ଦ ନେହେଲ୍ ଲାତି 1894ରେ ବିକ୍ରିକେରାର ମତ 28 ଲେଖି ଦିନ  
ଲୈବନ୍ଧିତ ଗଣତାଙ୍କ ପେର୍ଚନ୍ତିପ୍ରକାର କଥା କମି ଆହୀ ତିନିଙେବେଳେ  
ପରିଶ୍ରବ୍ରତ ଦେଇବାର କିମ୍ବା ଦ୍ୱୟତାରେ ପାଇଁ କରନିବେଳେ  
ଏବଂ ଗର୍ବପାତ୍ର ନିର୍ମିତ କରାରେଲ୍ କିମ୍ବା ରିକଟର୍  
ଅଣ୍ଟଲ୍ ପାତ୍ର ଦ୍ୱାରା ଉଦ୍‌ଦେଶ୍ୟ ହେଲା  
ବାହା ଏବଂ କେବୁଳ୍ କିମ୍ବା ରିକଟର୍ ପାତ୍ର  
ଦେଲ୍ ଦେ ହୋଇଦୁ ନୋହୁବୀ ତିରମିଳିଯେଲ୍ ଅପ୍ରକ୍ରିୟା  
ପାଇଁ ପାଇଁ ଦେଖିଲା ତିରମିଳିଯେଲ୍ ଦେଖିଲା କିମ୍ବା  
ଦେଖିଲା ତିରମିଳିଯେଲ୍ ଦେ ହୋଇଦୁ ନୋହୁବୀ ତିରମିଳି  
ଯେତ୍ରାପ୍ରକାର ଆର୍ଟିଲିଫ୍ରାଂ କୁଣ୍ଡଳ କାରଣ ମେଲିବାପାଇଁ  
ବନ୍ଦ ନେହେଲ୍ ଲାତି ଦ୍ୱାରା ମେଲିବାପାଇଁ  
ବନ୍ଦ ନେହେଲ୍ ଲାତି ଦ୍ୱାରା ମେଲିବାପାଇଁ**

କରୁଥିର ଅଣ୍ଣିକାର ଦସ୍ତଖତରେ ପାଞ୍ଜି ମହିଳାଙ୍କଙ୍କ ବିଚିତ୍ରତାଙ୍କ ଲେଖ ଶ୍ରୀଦିନରାମଙ୍କାର ବିବାହ,

(අන්සේක්කලේ) ජ්. නොල්ල් විකර්,  
ලංකාසේකුතාරීස් වමික.

වම් 1894 කුටු කොටුම්බිර මස 22 වෙනි  
දික කොළඹ මහයෝධාරිස උග්  
නායෝධේ කත්තොරුවේදී.

රුපවිෂ්කාරාය.

ନାଲ, ଦେଉଣି ତିରମିତିକେଳେ ଦେ ଜୋଡ଼ିବା, କୋଣାହୁବୀ  
ତିରମିତିକେଳେ ଅର୍ପିବା; ଯାହିଁ ଦିନ-ପାଲ; ଅତିଲ, ବୁବିଗଲ;  
ରଜସୁଲ, ତେବେଶିକୁଣ୍ଠିତ; ବିଦୟା, ବୁଲିରୁଣ୍ଡ କୁଣ୍ଠ ପାଇଅଳ  
ଧୂର୍ବ୍ଲିଷ୍ଟ; ଦ୍ଵାର, ଅବି ରୁକ୍ଷ ପାଇଅଳ ଧୂର୍ବ୍ଲିଷ୍ଟ; ଘରେରଙ୍ଗ, କରପି; ପାପ,  
କଥିଯାଙ୍କିବ ଦ୍ଵାରିରୁଧା ପାଦିବ; ବା.ହେ, ସାମାଜିକି; କଳ, ଲାଲ  
ଲାଦି; ଧାର୍ତ୍ତ, ଶର୍ମିତ ପିତାମହାର୍ବ୍ଲିଷ୍ଟ; ଧୂର୍ବ୍ଲିଷ୍ଟ, ସାମାଜିକାଲାଦିକିର ଦ୍ଵାର  
ପାଦିବ; ଉଦ୍‌ବେଳେ, କାପିଲ; କୋଣାହୁବୀର ଦ୍ଵାରିଲ୍ଲାଇ ଧୂର୍ବ୍ଲିଷ୍ଟ;  
ମଦିନା ଧୂର୍ବ୍ଲିଷ୍ଟ; ଧୂର୍ବ୍ଲିଷ୍ଟ କାହାରେବୁଲାଫୁଲିଷ୍ଟ; କୈଲାଲକ ଧୂର୍ବ୍ଲିଷ୍ଟ;  
ରିପନ୍ଡ କାହାରେବୁଲାଫୁଲିଷ୍ଟ; କାର୍ତ୍ତିକେରାରଲେ ବିଲାଦିରିଦ; କିମନ୍ଦବନ୍ଦବନ୍ଦ  
ଚାନ୍ଦିଙ୍କ କିମନ୍ଦବନ୍ଦବନ୍ଦ ଦୁଃଖଲୁବା; ବିଲାଦିରିଦେ ପୋଲିଜ୍ ତିରି  
ଚାର ଅଳ ପିତାମହାର୍ବ୍ଲିଷ୍ଟରାଦୁ ଜୀବନଦେବିଦେ ମିଦ୍ଦବନ୍ଦବନ୍ଦିଲିମ୍ବିଲ୍ଲି  
ମୋହୁ ହେବାରେ ଧୂର୍ବ୍ଲିଷ୍ଟ କାହାରୁଲା.

### සොරකුම්කරණ ශේදනා.

වශ්‍ය 1894 ක්‍රි නොවැම්බර් මස 18 එහි දින කාවල පිරියේ පාකනුපූලේ අධිකීකරණය ගෙවි බහුලවේ තීවි : ගෝජ්‍යන් 2ක්. අධිකීකරණය, අදුඩානෝනාය.

වශ්‍ය 1894 ක්‍රි නොවැම්බර් මස 19 එහි දින බිජු දුරටත් අධිකීකරණය ගෙවි : ප්‍රයත් භාෂා, භාෂා උග්‍රී උග්‍රී 1ද, නොවැන්නායන් බාලදී 1ද, සුදු ප්‍රාලී කුඩාලුරු 1ද, කළ සහ පුදු කිකිල්සේ 4ද. අධිකීකරණය. එම්. අදුඩානෝනා මහත්වය.

### නැඩිවෙශ්‍ය ශේදනා.

ලොජ්‍ය් වේලී ප්‍රයත් භාෂා සිංහය, වශ්‍ය 1894 ක්‍රි නොවැම්බර් මස 8 එහි දින පටන් : මේ, නැඩි ජාතිය, සිංහල; වචන, අඩුරුදු රික් පෙන්නාඇතු; උග්‍රී අඩු 4ක් පෙන්නාඇතු; පාං, තැලුලුත්තිය; නැඩි සහ පැං, පාමානාඇ; දේ, නොඇඟුරුයට ඇතු; ඉඩ නොසේ, කොටකර කාලාඇතු; උපන් ඔම, මහභුලර සිට්ටුල්වන්නේය.

### වෙළුමති විෂමපරාම්.

இதன்கිදුනைத்திருக்கும் விவரத்தைக்கொண்டவனும் பிறம்பியேல்லப்பு என்ற சொல்லப்படுவனுமாகிய தெமுனி பிறம்பியேல் தெ சொயிசா என்பவன் லியங்கம கே ஜோன்அப்பு என்னும் ஒருவனை வெந்துறை வளால் வித்திக் கோறளையைச்சேர்ந்த ஹிப்பானவத்தையில் காக்கசும் வருஷம் ஐப்பசிராசம் உங் ந் தேதி, கொலீசெய்தானெனக் குற்றஞ்சாட்டப்படிடிருக்கின்றதென்று செனாவ இராசகாரர்ய கியாய்துரந்தர் அவர்களாலே அரசாட்சியாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதனாலும், குறித்த பிறம்பியேல்லப்பு என்ற சொல்லப்படும் தெமுனி பிறம்பியேல் தெ சொயிசா என்பவன் நீதிசேலுத்தலு குத் தப்பியோடிலிட்டபடியினாலும் : குறித்த பிறம்பியேல்லப்பு என்று சோல்லப்படம் தெமுனி பிறம்பியேல் தெ சொயிசா என்டவனை யகப்படுத்தறகடுத்த குறிப், களை இதன் தேதியில்லீருந்து மூன்று மாசத்துள்ளே அறிவிக்கும் எவனுக்கும் அல்லது எவருக்கும் நூறு ரூபா வெகுமதி கொடுக்கப்படுமென்று இதனால் அறிவிக்கப்படுகின்றது.

- அதியுத்தம தேசர்திபதியவர்களினு  
கட்டளையின்படி,  
(கக்கொப்பமிட்டது) ஸ. கோவெல் உவாக்கர்,  
இராசாங்க விக்தர்.  
கொழும்பு, இராசாங்க விக்தர் கந்தோர்,  
காக்கசு ம் ரூபு கார்த்திகைமுன் உங் ந் ட.

### சட්ଟිය බිවරம්.

பெயர்-பிறம்பியேல்லப்பு அல்லது தெமுனி பிறம்பியேல் தெ சொயிசா, சிங்களவன் பெளத்த சமய, வெள்ளாண்மைத்தொழில் நடத்துபவன், வயச- ஏறக்குறைய உட, உயரம் - ஏறக்குறைய இ அடி, பருத்த தேகம், கருஞ்சிவலை, சரதாரணமான மூக்கு, அகன்ற வாய், பற்கள்-ஒழுங்கானவை, கண்கள்-சாதாரணமான வையும் முட்டை வழவுத்தையுடையவையும், கறுத்த மயிர் கொண்டையாய் முடியப்பட்டிருக்கின்றது, அற்பகளனமீசையும் தாடியுமன்ற, மேஹதடில் தழும்பொன்றன, பிறந்தவிடம்-காலிப்பகுதியைச்சேர்ந்த வளப் பிட்சி, ஹிப்பானவத்தையில் ஒரு வைப்பாட்டி வைத்தி குக்கிருன், வளப்பிட்சி பொல்ல உத்தியோகத்தனுக்கும் சமாதான உத்தியோகத்தனுக்கும் கரங்கிதனியா விதானை ஆராய்ச்சிக்கும் அவனை என்றாய்த்தெரியும்.

### திருடப்பட்டது.

காக்கசு ம் ஆண்டு கார்த்திகைமாசம் யிங் ந் தேதி, நாவலப்பிட்டியைச்சேர்ந்த பன்றுடுவவில் சொந்தக்காரியடைய வங்களாவிலிருந்து : மான்கொம்பு உ. சொந்தக்காரி, எடேமா அம்மாள்.

காக்கசு ம் ஆண்டு கார்த்திகைமாசம் யிங் ந் தேதி, பண்டாரவெள்வல் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : சிறு கறிக்கட்டி உ, கேத்தல் க, துத்தாக இறைசால் க, வெள்ளைப் புள்ளிகளுள் சேவல் க, கறுப்பும் வெள்ளையுமான பேரு க. சொந்தக்காரன், மெஸ எஸ. அஸ்கின்.

### கானுமற்போனவன்.

கோட்டைக்காட்டிலிருக்கும் புஞ்சா, காக்கசு ம் ஆண்டு கார்த்திகைமாசம் அங் தேதி தொடக்கம், சிங்களவன், வயச- ஏறக்குறைய அ, உயரம்- ஏறக்குறைய ச அடி, பொது மீறம், மூக்கும் வாயுஞ் சாதாரணமானவை, நல்ல பற்கள், மயிர் கட்டையாய் வெட்டப்பட்டிருக்கின்றது, பிறந்தவிடம்-கண்டி சிரிமல்வத்தை.

L. HOLLAND,

for L. F. KNOLLYS,  
Inspector-General of Police.

Police Office,  
Colombo, November 26, 1894.